

# வாரந்தோறும் ஒரு தீபம்!

உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும்,  
என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

(சங்கீதம்119:105)

(வாரம் முழுவதும், புத்தொளி சுடரில் நடத்தும் தெய்வீக செய்திகள்!)  
(வியாழன்தோறும்)

16.04.2020

4. ‘நஞ் உயிர்போன்று இருக்கும் அன்பை’ நிறைத்திருக்கும்!



‘அன்பே பிரதானமானது’ என நாம் அறிந்திருக்கிறோம். தேவனை அன்புக்கருவதும், பிறரை அன்புக்கருவதும் ஆகிய இந்த அற்புத செயல் நம்மில் ஒருவருக்கும் தூரமானது அல்ல. அது ஏனென்றால், நம்மில் எல்லோருக்கும் இருதயம் உள்ளது! இருதயம் இல்லாமல் ஒருவரும் வாழ இயலாது. அதுபோலவே அன்பில்லாத இருதயமும் பிழைத்திருக்க இயலாது!!

‘உயிரைப் போன்று உள்ள அன்பை’ நான் என் நாடி வாஞ்சிக்க வேண்டும்? என ஒருவன் கேட்பது தகுதியான கேள்வி அல்ல. யாதொரு கேள்வியும் கேட்காமலே, பிறரிடம் அன்புக்கர நாம் பழகுவோமாக. மெய்யான அன்பிற்கு முன்பாக ‘காரணங்கள்’ நிலை நிற்பதில்லை. நான் என் அன்பு கூர வேண்டும்? என்ற முட்டுக்கட்டை போடும் காரணங்கள் விலகி விட்டால், தேவ அன்பு நம்மை நிறைத்துவிடும்! இவ்வாறு மிக எளிய விதத்தில் அன்புக்கர முயற்சித்துப் பாருங்கள். அப்பொழுது, ஒரு ‘தத்துவ ஞானி’ கூட அடைந்திட முடியாத மேன்மையை நீங்கள் அடைந்திடவீர்கள். தூர்ந்து போன மனுஷீக அன்பின் தூரவுகளில் பானம் செய்வதை விட்டுவிட்டு, ஜீவ நதி புரண்டோடும் திவ்விய ஊற்றண்டை தாகம் தீர்க்க வாருங்கள்! இந்த ஜீவ ஊற்றை கண்டடைந்தவன், அதை விட்டுவிட்டு மாய அன்பிற்கு ஒருபோதும் செல்லமாட்டான்.

- ரத்னம்